



"ஜே" மறுவாழ்வு மையம்

BEST PRIVATE EMPLOYER

"ஜே"மறுவாழ்வு மையம், மதுரை தேனி நெடுஞ்சாலை, ஆலம்பட்டி, நாகமலை, புதுக்கோட்டை, மதுரை. ரிஹாப் சென்டர், மாற்று திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கி மிகவும் சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது.

70 பணியாளர்கள் கொண்டு செயல்பட்டு வரும் இந்நிறுவனம் 62 கை கால்

இயக்க குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பை வழங்கியுள்ளது. இந்நிறுவனத்தில் பணிபுரியும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூபாய் 10 ஆயிரம் முதல் 20ஆயிரம் வரை மாத ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. அனைவருக்கும் தொழிலாளர் மாநில காப்பீடு திட்டம் (இஎஸ்ஐ) மற்றும் வருங்கால வைப்பு நிதி (பிஎஃப்) ஆகியன பிடித்தம் செய்யப்படுகிறது.

மேலும், அனைவருக்கும் ஆண்டு தோறும் ரூ.6000 மருத்துவப்படி மற்றும் 20%

போனஸ் வழங்கப்படுகிறது. அனைவரும் ஆயுள் காப்பீடு திட்டத்தில்

சேர்க்கப்பட்டுள்ளனர். இந்நிறுவனத்தின் மூலம் பேட்டரி கேபிள்கள், வீட்டு மின்

இணைப்பு அமைத்தல், ஏப்ரான் மற்றும் முககவசம் ஆகியவை தயாரிக்கப்படுகிறது.

மாற்றுத்திறனாளிகள் எளிமையாக பணியாற்றுவதற்கு தடையற்ற சூழ்நிலையுடன் வளாகம் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், காலை சிற்றுண்டி மற்றும் மதிய உணவு, போக்குவரத்து வசதி ஆகியன

பணியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. 2020-21 ஆம் நிதியாண்டில் கொரோனா

தொற்று காலத்தில், அதிக மாற்றுத் திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு அளித்ததற்காக மதுரை மாவட்ட ஆட்சித் தலைவரின் பாராட்டு மற்றும் கேடயம் வழங்கப்பட்டுள்ளது.

எனவே, மாற்றுத்திறனாளிகளை அதிக அளவில் பணியமர்த்தியும், அவர்களுக்கு சமநிலை வழங்கியும், வசதிகள் செய்து கொடுத்தும், ஊக்கத்தொகை வழங்கியும் மாற்றுத்திறனாளிகளை ஊக்குவிக்கும் டாஃபே & #39;ஜெ& #39; ரிஹாப் சென்டர், நிறுவனத்திற்கு 2022ம் ஆண்டிற்கான, மாற்றுத் திறனாளிகளுக்கு அதிக அளவில் வேலை வாய்ப்பு அளித்த சிறந்த தனியார் நிறுவனம் என்ற தமிழக அரசின் விருது வழங்கப்படுகிறது. எனவே மாற்றுத்திறனாளிகளின் மறுவாழ்வு பணிக்காக நீண்டகால சேவை செய்துவரும் இந்நிறுவனத்திற்கு மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக அரும்பணி ஆற்றிய சிறந்த தொண்டு நிறுவனத்திற்கான தமிழ்நாடு அரசின் விருது வழங்கப்படுகிறது.

TAFE “J” REHAB CENTRE, MADURAI has been functioning well by providing employment opportunities for Differently Abled Persons. It has provided employment for 62 loco motor differently abled employees out of the total 70 staff of the organization. All these employees have been paid salary ranging from Rs.10,000 to Rs.20,000/- per month; along with benefits under ESI and provident fund scheme. The employees have been paid Rs.6,000/- medical allowances, along with 20% bonus every year. They were also covered under life insurance scheme. The institution is functioning in the building with barrier free structures and engaged in production of battery cables, house wiring, apron and masks making. The employer provides food and transport facilities for their employees. During 2021-22, it has been honored by the Madurai District Collector for their outstanding performance during covid-19 pandemic period.

Hence, the “**Best Private Employer**” award for 2022-23 has been given to TAFE ‘J’ REHAB centre, Madurai for providing maximum employment opportunities for DAPs.